

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, OCTOBER 1, 1897.

NOTICE UNDER ORDINANCE No. 1 OF 1897.

[An Ordinance relating to Claims to Forest, Chena, Waste, and Unoccupied Lands.]

WHEREAS it appears to me, Henry Luttrell Moysey, Government Agent for the Province of Sabaragamuwa, that the land hereinafter described is forest land, I do hereby, in pursuance of the powers vested in me by the 1st section of Ordinance No. 1 of 1897, declare that if no claim to the said land be made to me at the Ratnapura Kachcheri within three months from the date of this notice, the said land shall be deemed the property of the Crown, and may be dealt with on account of the Crown.

And I do further give notice that if no claim to the said land or any interest therein is made to me as aforesaid, I will, at the expiration of the said three months, declare by writing under my hand that the said land is the property of the Crown.

Ratnapura Kachcheri, August 31, 1897.

H. L. MOYSEY, Government Agent.

Description of Land referred to.

Land known as Nugegawahena Gomugeta, situated in the village Kiragala, in the Udapattu of Kuruwiti korale in the District of Ratnapura; bounded on the north by Nugegawahena, on the east by Binumbahagawahena, on the south and west by Nugegawahena, containing in extent 2 roods and 16 perches more or less.

ஊவரவழி டீசாவே அன்டிவே ஸீசன்வலவ வான்ரீ ரெடுஸ் மொசீசி வன மெ மெசி பவன டன்வன ஓவம மூலராய் விவன் வவ பெசீசன கிசா வகி 1897ன் யொமமர ஸீசன் அடிபனயன் பரமுவேசி வனநீசென் மெ ரேவி சிவென வரூச கர்சனகொடுவென மெம யொவீசீசே டீசன் கிடு வுன் மூசவன் ஈயுருவடி ரன்வயுசேர் கவிவேர்சேடி ஸீசீ ஓவமெ சிவென ரூமூச கிசா யொசீசீசென் ஸீசீ ஓவம அன்டிவெ ஸன்வக ஓவமன் வரீசெடு வர்சுரன் அன்டிவே ஓவமன் வரீசெடு கிசாகர்சூரூவெ. நவடி ஓவநகீ ரூசெடு ஸீசீ ஓவமெ மெ ரூமூசவன். ஹர் ஈசீசிவாசிகமவன் மூ ஓடிர்சே கிசாயொசீசி யென் ஓவநகீ வுன்மூசவ ஓவமவ்வந ஸீசீ ஓவம அன்டிவெ ஸன்வக ஓவமன் வரீசெடு மெ ஈன்சன வவா ரீசெடுசீசீசன் ப்ரகாசகர்சன் வவன் வரீசுரெடு டுறுவெடு.

வகி 1897 ன்டி அயொசீசு மச 31 வெசி டீசன் ரன்வயுசேர் கவிவேர்சேடிச.

ஸீ. ஈ. டீ. மொசீசி, அன்டிவே ஸீசன்வ வமெ.

ஓவமே யொர்வூர்.

ரன்வயுசேர் டீசுயுன்சென் கர்சீசீசென்ரே டீசீசன்வூசே கீரவரூ ஈவ மெ சீசீசி யுயெயாவா யென் யொமூவூசெ வமூசி ஓவமெ மூஓம, ரூவூடு யுயெயாவாயென், வூவெனரூடு சீசீசுசிகாவாவா யென், டீசுநவடு ஈவ வசீசு:ரூடு யுயெயாவா யென் ஈவ மூஓம வூ ரூசீ 2னுன் பரீவசீ 16னவ அடிவூசீ சூமான் ஓவமெ.

சபறகமுலை மாகாணத்து கொவாண்மென்று ஏஜன்று என்றி லதற்ல் மொசீசி யூசிய நமக்கு இதின்கீழ் சொல்லப்படும் நிலம் காடென்று காணப்படுகிறபடியால் 1897 ம ஆண்டின் 1 ம இலக்க கட்டளைச்சட்டத்தின் 1 ம பிரிவினூல் எனக்குக்கொடுத்திருக்கிற தத்துவத்தின்படி காணித்தர லயிவிக்கிறதாவது இந்த அறிவித்தலின் திகதி துவங்கும் மூண்டு மாசத்துக்குள் இரொட்டினபுரி கச்சேரியில் தெரிப்பட்டு சொல்லப்பட்ட காணிக்கு உரித்து காண்பியாதிருந்தால் சொல்லப்பட்ட நிலம் முடிக்குரிய ஆதனமென்று ஏற்றுக்கொண்டு முடிக்குரிய நிலமாக பாவினைபண்ணப்படும்.

மேலேசொல்லிய பிரகாரம் சொல்லப்பட்ட நிலத்துக்கு அல்லது அதிலுள்ள யேதும் நயத்தைப்பற்றி என்முதநாவில உரித்து பேசாதபோனால் குறிக்கப்பட்ட மூண்டு மாசமுன் களிந்தவுடன் சொல்லப்பட்ட நிலம் முடிக்குரிய ஆதனமென்று என்சைப்பட எழுத்துமூலமாக உறுதிப்படுத்துவெனென்று மேலும் அறிவிக்கிறேன்.

இரொட்டினபுரி கச்சேரியில், 1897 ம (நூ) ஆகஸ்ட் 31 ன் ததி.

எச். எல். மொசீசி, கொவாண்மென்று ஏசன்டு.

சொல்லப்பட்ட காணியின் விவரம்.

இரொட்டினபுரி திஸ்திரிக்கில் குறுவிட்டிகோறனை உடபத்துவையில் கீரகல யென்ற கிராமத்திலிருக்கும் ஏறக்குறைய 2 னூட் 16 பாற்சஸ் விசாலமுள்ள துகேகாவாஹேன் யென்று அறிந்திருக்கும் நிலத்துக்கு எஸ்கை, வடக்கு-துகேகாவாஹேனை, கிழக்கு-பின்உம்பஹாகாவாஹேன், தெற்கும் மேற்கும்-துகேகாவாஹேன்.